

உடனடி வெளியீட்டுக்காக

**முன்னாள் அதிபரும் ப்ராம்ப்ட்டன் நகரவாசியுமான பில்  
டேவிஸ் அவர்களுக்கு ப்ராம்ப்ட்டன் நகரம் இரங்கல் அனுசரிக்கிறது  
செலுத்துகிறது**

***இரங்கல் செலுத்துவதற்கான புத்தகம் ப்ராம்ப்ட்டன் நகர் மன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது***

ப்ராம்ப்ட்டன், ON (ஆகஸ்ட் 12, 2021) – உள்ளூரில், "ப்ராம்ப்ட்டன் பில்லி" என அன்புடன் அழைக்கப்பட்டுவந்த மேதகு வில்லியம் (பில்) க்ரென்வில் டேவிஸ் PC, CC, OOnt, QC, அவர்கள் ஆகஸ்ட் 8, 2021 அன்று, காலமடைந்ததன் பேரிலான துக்கத்தை அனுசரிப்பதில், ப்ராம்ப்ட்டன் நகரம் தன்னை இணைத்துக்கொள்கிறது. அதிபர் டேவிஸ் அவர்கள் 1971 முதல் 1985 வரை ஒன்ட்டேரியோ மாகாணத்தின் அதிபராக சேவையாற்றினார். இதற்கு முன்னதாக, திரு டேவிஸ் அவர்கள் பீல் தொகுதி ('59-'67) பீல் வடக்கு ('67-'75) மற்றும் ப்ராம்ப்ட்டன் ('75-'85) ஆகிய இடங்களுக்கான MPP ஆக இருந்திருக்கிறார்.

ஆகஸ்ட் 8 அன்று, இந்த அதிபரின் நினைவாக நகர நிர்வாகத்தின் அனைத்து கட்டிடங்களிலும் கொடிகளைத் தாழ்த்திக் கட்டப்பட்டது மற்றும் ப்ராம்ப்ட்டன் நகர அரங்கத்தின் மணிக்கூண்டில் ஒளி மங்கச் செய்யப்பட்டது. இரங்கல் செலுத்துவதற்கான புத்தகமானது, ஆகஸ்ட் 27 வரை, நகர மண்டபத்தின் நுழை வாயிற் கதவுகளின் அருகில், வார நாட்கள் அனைத்திலும், பணி நேரமாகிய காலை 8:30 - மாலை 4:30 மணி வரை மரியாதை செலுத்த விரும்பும் பொதுமக்களுக்கு வைக்கப்பட்டிருக்கும்.

நேற்று நடந்த நகர சபையின் வழக்கமான கூட்டத்தில், ப்ராம்ப்ட்டன் நகர சபையின் உறுப்பினர்கள் ஒரு நிமிடம் மவுனத்தைக் கடைப்பிடித்தனர், மற்றும் ப்ராம்ப்ட்டன் நகரம், மாகாணம் மற்றும் நாடு முழுவதும் பொது வாழ்க்கையில் திரு டேவிஸ் செய்த பல குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை நினைவுகளாக பகிர்ந்து கொண்டனர். முன்னதாக, ஜூலை மாத தொடக்கத்தில், முன்னாள் அதிபராகிய டேவிஸின் நினைவாக அவரை கவுரவிக்கும் விதமாக, நகரத்திற்குள் ஒரு நினைவுச்சின்னத்தை அமைக்க ப்ராம்ப்ட்டன் நகர முன்னாள் மேயர்

பீட்டர் ராபர்ட்சன் அவர்களின் கோரிக்கைக்கு நகர சபைகவுன்சில் ஏற்றுக்கொண்டு, \$ 100,000 நிதிக்கு ஒப்புதல் அளித்தது, குறிப்பித்தக்க விஷயமாகும்.

நவம்பர் 2019 இல், திரு. டேவிஸ் அவர்கள், மேயர் பேட்ரிக் ப்ரவுன் அவர்களிடமிருந்து ப்ராம்ப்ட்டனின் கவுரவமிக்க "நகரத்தின் திறவுகோல்" -ஐப் பெற்றார். "நகரத்தின் திறவுகோல்" என்பது நகரத்தின் குடிமக்களின் வாழ்க்கையில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்திய ப்ராம்ப்ட்டன் நகரத்தின் மிகவும் மதிப்புமிக்க உறுப்பினர் அல்லது புகழ்பெற்ற அல்லது கவுரவம் பெற்ற ஒரு விருந்தினருக்கு இந்த நகராட்சி வழங்கும் ஒரு அடையாளீதியாக வழங்கப்படும் மரியாதையாகும்.

அவரது வாழ்க்கையைப் போற்றும் விதமாக, செப்டம்பர் 2021 இல் ஒரு தனியார் இறுதி சடங்கு நடத்தப்படும். அவரதம் குடும்பத்துடன் கலந்தாலோசித்து, 61 மெயின் செயின்ட் எஸ், பிராம்ப்டன், ON L6Y 1M9 இல் வசிக்கின்ற திருமதி கேத்தி டேவிஸ் அவர்களுக்கு பூக்களை அனுப்பலாம். அதிபர் டேவிஸ் அவர்களின் நினைவாக குடியிருப்பவாசிகள் தங்களுக்கு விருப்பமான தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடைகளை வழங்கலாம்.

### இரங்கல் அறிவிப்பு

- [வில்லியம் க்ரென்வில் டேவிஸ் இரங்கல் அறிவிப்பு -ப்ராம்ப்ட்டன் \(William Grenville Davis Obituary - Brampton, ON\) | Ward Funeral Homes](#)

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். [www.brampton.ca](#) இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

**ஊடக தொடர்பு**

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல்தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | [Monika.Duggal@brampton.ca](mailto:Monika.Duggal@brampton.ca)